

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், போச்சம்பள்ளி

(அத்தியாயம் XXII குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம்)

எஸ்.டி.சி.எண்:224/2022

எ.சா:2

பெயர்	:	குணசேகரன்
தகப்பனார் /கணவர்/பெயர்	:	நடேசன்
உளர்	:	
வட்டம்	:	
ஆதார் எண்	:	
தொழில்	:	கிளை மேலாளர், இந்தியன் வங்கி,மத்தூர்
மதம்	:	
வயது	:	56

1873 ஆம் ஆண்டின் மெய்யுறுதி சட்டத்தின் படி கீழ்க்கண்ட சாட்சிக்கு மெய்யுறுதி

செய்து வைக்கப்பட்டது. நாள். 08.11.2024.

புகார்தாரர் ஆஜர் இல்லை. குவிமுச பிரிவு 256 ன் கீழ் மனுதாக்கல் செய்து மனு

அனுமதிக்கப்பட்டுள்ளது. எதிரி ஆஜர்.

முதல் விசாரணை

நான் தற்போது இந்தியன் வங்கி மத்தூரில் கிளை மேலாளராக பணி செய்து செய்து வருகிறேன். நீதிமன்ற அழைப்பாணையின் பெயரில் சாட்சியம் அளிக்க வந்துள்ளேன். புகார்தாரர் 3 காசோலைகளை வசூலுக்கு செலுத்தியுள்ளார். புகார்தாரர் தாக்கல் செய்த காசோலைகளின் வங்கி கணக்கு எண் ஜோலார்பேட்டை இந்தியன் வங்கி கிளையின் காசோலையாகும். 3 காசோலைகளையும் 01.03.2022 ஆம் தேதி வசூலுக்கு செலுத்தியுள்ளார். எதிரியின் வங்கி கணக்கின் Statement-யை எடுத்து வந்துள்ளேன். 01.03.2022 ஆம் தேதி எதிரியின் வங்கி கணக்கில் ரூ.6/- மட்டும் தான் இருந்தது. எதிரியின் சேமிப்பு வங்கி கணக்கு எண்.6257299366. எதிரியின் சேமிப்பு கணக்கு எண்ணின் Statement-யை எடுத்து வந்துள்ளேன். அந்த Statement ஆனது 01.01.2022 முதல் 31.12.2022 வரை உள்ளது. எதிரியின் வங்கி கணக்கின் Statement எ.சா.ஆ.4 ஆக குறியீடு செய்யப்படுகிறது. எதிரி தரப்பில் தாக்கல் செய்த வங்கி கணக்கு எண்.6257299366

Statement-ல் 01.03.2022 ஆம் தேதி எவ்வளவு பணம் உள்ளது என்று சொன்னால் ரூ.17,489/- உள்ளது. எதிரி தரப்பில் தாக்கல் செய்த அவரது வங்கி கணக்கின் Statement எ.சா.ஆ.5 ஆக குறியீடு செய்யப்படுகிறது. எ.சா.ஆ.5 ஆவணத்தின் படி எதிரியின் வங்கி கணக்கில் ரூ.17,489/- என காட்டப்பட்டுள்ளது என தெரிகிறது. எ.சா.ஆ.5 ஆவணத்தின் படி புகார்தாரர் காசோலை செலுத்திய தேதியில் போதிய பணம் உள்ளதாக காணப்படுகிறது என்று சொன்னால் அதில் அவ்வாறு தான் உள்ளது. புகார்தாரர் காசோலை செய்த போது அவரது வங்கி கணக்கில் போதிய பணம் இருந்தது என்றும் வங்கியில் முறையாக பரிசீலனை செய்யாமல் எதிரியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை காசோலை தவறாக திருப்பப்பட்டுள்ளது என்று சொன்னால் சரியல்ல. எதிரியின் வங்கி கணக்கில் போதிய பணம் இருந்தும் காசோலை திருப்பப்பட்டுள்ளதால் எதிரி எவ்வித காசோலை மோசடியிலும் ஈடுப்படவில்லை என்று சொன்னால் சரியல்ல. எ.சா.ஆ.4 மற்றும் எ.சா.ஆ.5 ஆவணங்கள் ஒரே வங்கி கிளையில் எடுக்கப்பட்ட கணக்கின் ஆவணங்கள் ஆகும். எதிரியின் தவறுதல் இல்லை என்றும், வங்கியின் தவறுதலால் காசோலை மோசடி ஏற்பட்டதாக காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சொன்னால் சரியல்ல.

புகார்தாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

எ.சா.ஆ.5 ஆவணம் Net Banking மூலம் எடுக்கப்பட்டதாகும்.எ.சா.ஆ.4 ஆவணம் வங்கியில் எடுக்கப்பட்டதாகும். எ.சா.ஆ.4 மற்றும் எ.சா.ஆ.5 ஆவணங்களில் எதிரியின் முகவரியானது வெவ்வேறாக காட்டப்பட்டுள்ளது என்று சொன்னால் சரிதான். ஆனால் எ.சா.ஆ.4 ஆவணம் தற்போது எடுக்கப்பட்டுள்ளதால் முகவரி மாற்றப்பட்டிருக்கலாம். எ.சா.ஆ.5 ஆவணம் உண்மையான ஆவணமா என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. எ.சா.ஆ.5 ஆவணத்தை எடிட் செய்து தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. எ.சா.ஆ.5 ஆணத்தில் Stop Payment என குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி குறிப்பிட்ட காசோலையானது நிறுத்தப்படலாம். எந்த காசோலைக்காக Stop Payment கொடுக்கப்பட்டது என எ.சா.ஆ.5 ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. நான் தாக்கல் செய்துள்ள எ.சா.ஆ.4 ஆவணத்தில் 04.04.2022 ஆம் தேதி ரூ.17,064/- வைப்பீடு செய்துள்ளார். 31.03.2022

ஆம் தேதி உள்ள பணம் ரூ.8/- ஆனது வங்கியால் வட்டிக்காக கொடுக்கப்பட்டதாகும். எ.சா.ஆ.5 ஆவணத்தில் காட்டப்பட்டுள்ள பணம் ரூ.17,489/- தொகையானது 01.03.2022 ஆம் தேதி காசோலை திருப்பப்பட்ட பிறகு வைப்பீடு செய்யப்பட்டிருக்கலாம் என்றால் அவ்வாறு செய்திருக்கலாம். ஆனால் என்னுடைய கணக்கு படி அவ்வாறு எவ்வித வைப்பீடும் செய்யப்படவில்லை. எ.சா.ஆ.5 ஆவணத்தில் கணக்கு விவரங்கள் உண்மையானது என்பதை எந்த ஆவணத்தை பரிசீலனை செய்து கண்டுப்பிடிக்கலாம் என்றால் தலைமை அலுவலகம் சென்னையியில் உள்ள கணக்கை பார்த்து பரிசீலித்து கண்டுப்பிடிக்கலாம். வங்கியில் உள்ள கணக்கிற்க்கும், இணையத்தளத்தில் எடுக்கப்படும் கணக்கிற்க்கும் வித்தியாசம் இருக்குமா என்றால் தொகையில் வித்தியாசம் இருக்காது ஆனால் குறிப்பிடப்பட்டிருக்கும் விதத்தில் சிறு வித்தியாசம் இருக்கலாம். எ.சா.ஆ.4 மற்றும் எ.சா.ஆ.5 ஆவணங்களில் வித்தியாசம் காணப்படுவதால் ஜோலர்பேட்டை இந்தியன் வங்கி கிளையில் இருந்து ஆவணங்களை எடுத்துவந்து பார்த்தால் தான் உண்மை தன்மை தெரியும் என்றால் சரியல்ல. எ.சா.ஆ.4 தான் சரியான ஆவணமாகும். எ.சா.ஆ.5 ஆவணத்தை பொருத்து நான் எந்த கருத்தும் சொல்ல இயலாது. காசோலை பணம் இல்லாமல் திருப்பப்பட்டால் தானாகவே கணினி Return Memo Generate செய்து விடும் என்றால் ஒரே வங்கி என்றால் உடனடியாக Return வந்துவிடும் வேறு வங்கி என்றால் Collection சென்றுவிட்டு வந்தபிறகு தான் தெரியும். புகார்தாரர் தாக்கல் செய்துள்ள 3 காசோலைகளும் எதிரியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்ற காரணத்திற்க்காக தான் திருப்பப்பட்டுள்ளது.

எதிரி தரப்பில் மறுவிசாரணை

வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வங்கி கணக்குகளும், Core Banking System -ல் செயல்படுகிறது என்றால் சரிதான். Core Banking System வந்த பிறகு வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வங்கி பரிவர்த்தனைகளை Net Banking,

//4//

Mobile Banking மூலமாக பார்த்துக் கொள்ளலாம் என்றால் சரிதான். Edit செய்யப்பட்டுள்ளதா என்று என்னால் தற்போது குறிப்பிட்டு சொல்ல இயலாது என்று சொன்னால் சரிதான். அதை நான் சரிபார்த்து தான் சொல்ல முடியும். வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நபர் தனது வங்கி கணக்கை Net Banking மற்றும் Mobile Banking சரிபார்க்கும்போது மாறி வர வாய்ப்பில்லை.

புகார்தாரர் தரப்பில் குறுக்கு விசாரணை

இல்லை

சாட்சி கூறியதை என்னால் தட்டச்சுருக்கு
கூறப்பட்டு சாட்சியின் முன் சாட்சிக்கு படித்து
காட்டி சாட்சியால் படிக்கப்பட்டு, சரியென
ஒப்புக்கொண்டார்.

மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல்
நடுவர், போச்சம்பள்ளி. கிருஷ்ணகிரி மாவட்டம்.